



# தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 40]

சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 2, 2019  
புரட்டாசி 15, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

## பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

### துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44 (3)(பி)-ன் கீழான அறிவிக்கை

(ரு.க. எண். 1728/இ1/2019)

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் எண்.27/1975 பிரிவு 44(3)(பி)-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, விருதுநகர் பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் சங்கமானது சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 16(3)(பி)-ன் படி பதிவாளரிடம் கோர்வைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக தாக்கல் செய்யவில்லை. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆண்டறிக்கைகளை உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை எனில், மேற்படி சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சங்கப் பதிவேட்டிலிருந்து சங்கத்தின் பெயர் நீக்கம் செய்யப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

வ.எண். சங்கங்களின்  
பதிவு எண்  
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர்கள் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1.	1/2004	Social Development Organisation Chinnapotalpatk, Maraneri Post, 3/450, சின்னப்பொட்டல்பட்டி, மாரனேரி (அஞ்சல்), சிவகாசி(மேற்கு).
2.	3/2004	பழைய செந்நெல்குளம் மறவர் மகாசபை, பழைய செந்நெல்குளம், பிள்ளையார்குளம்(போஸ்ட்), இராஜபாளையம் தாலுக்கா,
3.	7/2004	காவியா மகளிர் சுய உதவிக்குழு, வ.புதுப்பட்டி ஆர்.சி.தெரு, வ.புதுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
4.	8/2004	விஸ்வகர்மா உறவினமுறைக்குப் பாத்தியப்பட்ட சப்பிரமணிய சுவாமி திருகோவில் நிர்வாகக் கமிட்டி, வத்திராயிருப்பு, ஆச்சாரி தெரு, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
5.	10/2004	பென்னிங்டன் கமிட்டியின் வளாக கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சங்கம், சாத்தூர் ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
6.	12/2004	வின்னர் ரெக்ரியேசன் கிளப், அருப்புக்கோட்டை, வண்டி கிணறு, 2வது தெரு, சொக்கலிங்கபுரம், அருப்புக்கோட்டை.
7.	14/2004	கூலி விவசாய பெண்கள் சங்கம். 38G, 2வது தெரு, பள்ளத்துப்பட்டி, காரியாபட்டி தாலுகா,
8.	15/2004	ஸ்ரீ ஞானசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழுவின் அருள்மிகு சங்கரசக்தி விநாயகர் திருக்கோயில் நிர்வாகக் கமிட்டி, சங்கரன்கோவில் முக்கு, புதுப்பாளையம், ராஜபாளையம், சங்கரன்கோவில் முக்கு, புதுப்பாளையம், இராஜபாளையம்.

வ.எண். சங்கங்களின்  
பதிவு எண்  
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர்கள் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
9.	17/2004	ஸ்ரீராமலிங்க அடிகளார் மனிதநேய காமராஜர் நலச் சங்கம், அருப்புக்கோட்டை, 5/307, இ.ப.காலனி, அருப்புக்கோட்டை.
10.	18/2004	தமிழ்நாடு அரசு அலுவலர் குடியிருப்பு நலச்சங்கம், NGO காலனி, வெங்கடாசலபுரம், சாத்தூர். 4/175, என்.ஜி.ஏ. காலனி, வெங்கடாசலபுரம், சாத்தூர்.
11.	19/2004	அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மன்றம், முண்டலாபுரம், நா.பா.நாராயணாவாசம் மேலத்தெரு, முண்டலாபுரம்.
12.	22/2004	நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்குழு - அருப்புக்கோட்டை. பழைய எண்.25(1), புதிய எண்.6, 8 வது தெரு, காலனி மதுரை ரோடு.
13.	24/2004	விவேகானந்தர் இளைஞர் சங்கம் - செவல்பட்டி, 1/129, கட்டபொம்மன் தெரு, செவல்பட்டி, வெம்பக்கோட்டை யூனியன், சாத்தூர் தாலுக்கா.
14.	25/2004	Mother Theresa Friends Society, Kariyapatti, 53, திருச்சுழி ரோடு, காரியாபட்டி
15.	28/2004	சாட்சியாபுரம் ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் பழனி பாதயாத்திரை குழு, சிவகாசி, 48, குப்புசாமிபிள்ளை தெரு, சிவகாசி.
16.	29/2004	டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம், மம்சாபுரம், 32, பஞ்சுவெட்டி தெரு, மேலூர், மம்சாபுரம் - 626 110.
17.	30/2004	பொன்பழநி மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகக் கமிட்டி, மல்லாங்கிணர், 6.8.1809, கோவில்பட்டி ரோடு, மல்லாங்கிணர், காரியாபட்டி வட்டம்.
18.	31/2004	இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கம், காரியாபட்டி. மெயின் ரோடு காரியாபட்டி-626 106
19.	32/2004	ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் பக்த சபா, மல்லாங்கிணர் 1, சன்னதி தெரு, மல்லாங்கிணர், காரியாபட்டி தாலுக்கா.
20.	33/2004	அன்னை தெரசா தொண்டு நிறுவனம், மகாராஜபுரம். 1/234, மேலத்தெரு, மகாராஜபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா.
21.	34/2004	டாக்டர் எம்.ஜி.ஆர்.கல் உடைக்கும் தொழிலாளர் மகளிர் சுயஉதவிக்குழு கூமாப்பட்டி. கூமாப்பட்டி கிராமம், எஸ்.கொடக்குளம் (பேரூராட்சி), ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா,
22.	36/2004	Forest Development Agency, Virudhunagar District.18,19,20 M.S.P.Colony. Virudhunagar.
23.	37/2004	சலவைத் தொழிலாளர்கள் சங்கம், சாத்தூர்.பைபாஸ் ரோடு கீழ்ப்புறம், கீழ்க்காந்தி நகர், சாத்தூர்.
24.	39/2004	Virudhunagar District Non-Governmental Organizations Federation(Vinof). 8/1192, பைபாஸ் ரோடு, விருதுநகர்.
25.	41/2004	கல்பனா சாவ்லா கல் உடைக்கும் தொழிலாளர் மகளிர் சுயஉதவிக்குழு, அமச்சியாபுரம், அமச்சியாபுரம் கூமாப்பட்டி(அஞ்சல்), ஸ்ரீவில்லிபுத்தூர்.
26.	42/2004	டாக்டர் அம்பேத்கார் கிராம முன்னேற்ற சங்கம், துலுக்கன்குறிச்சி, 1/150, கிழக்குத் தெரு, துலுக்கன்குறிச்சி, குகன்பாறை(அஞ்சல்), சாத்தூர் தாலுக்கா,
27.	44/2004	விருதுநகர் விஸ்வகர்மா சிற்ப வகுப்பு முன்னேற்ற சங்கம், விருதுநகர், 1/150, கிழக்குத் தெரு, துலுக்கன்குறிச்சி, குகன்பாறை (அஞ்சல்), சாத்தூர் தாலுக்கா,
28.	45/2004	விஸ்வகர்மா மகாஜன சங்கம், விருதுநகர், 1/1335, பாண்டியன் நகர், விருதுநகர்.
29.	46/2004	இராஜபாளையம் மறவர் மகாசபை கல்வி அறக்கட்டளை. 17A- நகராட்சி அலுவலக ரோடு, இராஜபாளையம்-626 117.
30.	47/2004	சாத்தூர் இந்து திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர்கள் நலச்சங்கம், சாத்தூர். 31, பெருமாள் கோவில் வடக்கு மாடவீதி, சாத்தூர் - 626 203.
31.	48/2004	உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு நிலையம், வி.புதூர். 31, பெருமாள் கோவில் வடக்கு மாடவீதி, சாத்தூர் -626 203.
32.	49/2004	தென்றல் நகர் முஸ்லீம் ஜமாத் - இராஜபாளையம், C-145, தென்றல் நகர், இராஜபாளையம் தாலுக்கா, விருதுநகர் மாவட்டம்.

வ.எண். சங்கங்களின்  
பதிவு எண்  
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர்கள் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
33.	51/2004	அன்னை இந்திராகாந்தி தொண்டு நிறுவனம், பெரியபொட்டல்பட்டி, பெரிய பொட்டல்பட்டி கிராமம், ஆணையர் போஸ்ட், சிவகாசி மேற்கு.
34.	52/2004	கிராம வளர்ச்சி மகளிர் சுயஉதவிக்குழு, ஓ.கோவில்பட்டி, 1/22, ஓ.கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் (அஞ்சல்), விருதுநகர் தாலுக்கா.
35.	54/2004	Centre For Social Transformation And Rural Reconstruction (C-Star), 5/619, அம்பேத்கார் தெரு, NGO.காலனி (கிழக்கு), விருதுநகர் - 626 001.
36.	56/2004	காந்திநகர் வியாபாரிகள் சங்கம், அருப்புக்கோட்டை, 221பி, திருச்சுழி ரோடு, காந்திநகர், அருப்புக்கோட்டை.
37.	58/2004	கோபாலபுரம் கல் உடைக்கும் மகளிர் சுய உதவிக்குழு, கோபாலபுரம், கோபாலபுரம் கல் உடைக்கும் மகளிர் சுய உதவிக்குழு, கோபாலபுரம் - 626 136, இராஜபாளையம் வட்டம்.
38.	59/2004	அன்னை தெரசா கல் உடைக்கும் மகளிர் சுயஉதவிக்குழு, முகலூர், அன்னை தெரசா கல் உடைக்கும் மகளிர் சுயஉதவிக்குழு, முகலூர் - 626 111, இராஜபாளையம் வட்டம்.
39.	61/2004	பாரத் உதவி பெறும் துவக்க பள்ளியின் கல்வி முகமை மற்றும் பள்ளி கமிட்டி, காரியாபட்டி. 23, செட்டியார் தெரு, காரியாபட்டி தாலுக்கா, விருதுநகர் மாவட்டம்.
40.	62/2004	(குட் ப்ரண்ட்ஸ் சங்கம் - மாஞ்சோலை, 6/14, பகுத்தறிவு வாசக சலை, தளவாய்புரம்(PO), வடக்குத் தெரு, இராஜபாளையம் வட்டம்.
41.	63/2004	Multipurpose Association For Rural Improvement Activities (Maria), 60, அடி ரோடு, பாத்திமா நகர், விருதுநகர் - 626 001
42.	64/2004	நென்மேனி பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம், நென்மேனி, வன்னிமடை, நென்மேனி, சாத்தூர் தாலுக்கா.
43.	65/2004	நண்பர்கள் மனமகிழ் மன்றம், அருப்புக்கோட்டை, 24, உச்சி சாமியார் கோவில் தெரு, சொக்கலிங்கபுரம், அருப்புக்கோட்டை தாலுக்கா.
44.	69/2004	திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை பேரரை, நென்மேனி, கீழ்த்தெரு, நென்மேனி, சாத்தூர் தாலுக்கா,
45.	70/2004	கலசம் நீராவிப்பட்டி ஆயக்கட்டு பட்டாதார் ஜெட்ரோபா கார்கிஸ் முன்னேற்ற விவசாயிகள் நல உரிமை சங்கம், நீராவிப்பட்டி, நீராவிப்பட்டி, பெரியகொல்லப்பட்டி (PO), சாத்தூர் (தாலுக்கா).
46.	71/2004	வெள்ளைரோஜா மகளிர் சுய உதவிக்குழு, முத்துச்சாமிபுரம், 35, வேதக் கோவில் தெரு, முத்துச்சாமிபுரம், ராஜபாளையம்.
47.	72/2004	அன்னை சாரதாதேவி கிராம மகளிர் குழு, செவல்பட்டி, 1/183, மெயின் ரோடு, செவல்பட்டி - 626 140.
48.	73/2004	மகாத்மா ஏழைக் குழந்தைகள் ஆசிரமம் கமிட்டி, நத்தம்பட்டி, 118-A காலனி 4வது வார்டு, விருதுநகர் மாவட்டம்.
49.	74/2004	Rajiv Gandhi Social Welfare Society, Aruppukottai, 65, வடக்கு தெரு, சொக்கலிங்கபுரம், அருப்புக்கோட்டை.
50.	75/2004	டாக்டர் அம்பேத்கார் மகளிர் சுய உதவிக்குழு, பஞ்சம்பட்டி, பிள்ளையார் கோவில்தெரு, பஞ்சம்பட்டி. பொட்டல்பட்டி அஞ்சல் - 626 111.
51.	76/2004	வாசுகி மகளிர் சுய உதவிக்குழு, புனல்வேலி, 6/1, பெருமாள் கோவில் தெரு, புனல்வேலி, பொட்டல்பட்டி அஞ்சல்-626 111.
52.	77/2004	அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு, புனல்வேலி, முருகன் ஆரம்பப்பாடசாலை தெரு, புனல்வேலி, பொட்டல்பட்டி அஞ்சல்-626 111.
53.	78/2004	கலைமகள் மகளிர் சுய உதவிக்குழு, புனல்வேலி, தங்கவிநாயகர் கோவில் தெரு, புனல்வேலி, பொட்டல்பட்டி அஞ்சல்-626 111.
54.	80/2004	பயோ டீசலுக்கான காட்டாமணக்கு உற்பத்தியாளர்கள் சங்கம்-சிவகாசி.4, சிவன் சன்னதி, சிவகாசி தாலுக்கா.

வ.எண். சங்கங்களின்  
பதிவு எண்  
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர்கள் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
55.	81/2004	திருத்தங்கல் நகர குடியிருப்போர் நலச்சங்கம், திருத்தங்கல், 9/149-1, பாண்டியன்நகல் 6-வது தெரு, திருத்தங்கல், சிவகாசி தாலுக்கா,
56.	83/2004	அன்னை இந்திரா மகளிர் சுயஉதவிக்குழு, புனல்வேலி, சாலியர் வடக்கு தெரு, புனல்வேலி, பொட்டல்பட்டி அஞ்சல்-626 111.
57.	84/2004	செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழு, புனல்வேலி, நீராத்துலிங்கப்புலவர் தெரு, புனல்வேலி, பொட்டல்பட்டி (அஞ்சல்)-626 111.
58.	87/2004	Swaraj Bharathi Peoples Development Organisation, Athipatti, 302D, ஜெயராமநகர், அத்திபட்டி, செம்பட்டிபோஸ்ட்.
59.	88/2004	தப்பாட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம், காரியாபட்டி, வக்கனாங்குண்டு கிராமம், காரியாபட்டி வட்டம்.
60.	89/2004	விக்னேஷ் ரெக்ரியேஷன் கிளப், அருப்புக்கோட்டை, 24பி, மெ.உ.அண்ணாமலை தெரு, அருப்புக்கோட்டை.
61.	90/2004	விருதுநகர் டிஸ்ட்ரிப்ட் போட்டோ & வீடியோகிராபர்ஸ் வெல்பேர் அசோசியேசன், விருதுநகர், 94பி, கீழக்கடைத் தெரு விருதுநகர் தாலுக்கா.
62.	91/2004	சிவகாசி அரைப்பாடி மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம், சிவகாசி, 57-B,P.K.N. ரோடு, சிவகாசி கிழக்கு, விருதுநகர் மாவட்டம்.
63.	92/2004	நாயுடு மகாஜன சங்கம், சிவகாசி, 6/640-A. இந்திராநகர், நாராணபுரம் ரோடு, சிவகாசி கிழக்கு, விருதுநகர் மாவட்டம்.
64.	93/2004	சிந்தனை மன்றம், சிவகாசி, 152, முண்டக நாடார் தெரு, சிவகாசி தாலுகா, விருதுநகர் மாவட்டம்.
65.	94/2004	சிவகாசி மீனாட்சிகாலனி நாடார் சமுதாய உறவின்முறை சங்கம், சிவகாசி, 6/1091, மீனாட்சி காலனி, சிவகாசி.
66.	96/2004	இராஜபாளையம் ரியல் எஸ்டேட் அசோசியேசன், ராஜபாளையம், 189, மீனாட்சி தியேட்டர் ரோடு, இராஜபாளையம் - 626 117.
67.	97/2004	தேவி மகளிர் மன்றம், V.துரைச்சாமிபுரம், விஜயரெங்கபுரம் கிராமம், சிவகாசி தாலுக்கா.
68.	98/2004	Tamilmann Socialy Culturaly & Economically Backwards Development Association, 2/967, Kirub Illam, State Bank Colony, Sivakasi West - 626 124.
69.	100/2004	அன்னை வாசுகி மகளிர் சுயஉதவிக்குழு, கோட்டையூர், கீழக்கோட்டையூர், வத்திராயிருப்பு, (யூனியன்), ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
70.	102/2004	லோடுவேன் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கம்,ராஜபாளையம், சந்தை மார்க்கெட் பின்புறம், ரைஸ்மில் ரோடு, இராஜபாளையம் - 626 117.
71.	105/2004	அன்னை இந்திரா மகளிர் சுயஉதவிக்குழு, பஞ்சம்பட்டி, பாடசாலைத் தெரு, பஞ்சம்பட்டி கிராமம், பொட்டல்பட்டி (அஞ்சல் )-626 111.
72.	107/2004	Friends Service Club, Virudhunagar, 28, மெயின் பஜார், விருதுநகர்.
73.	108/2004	காமராஜர் மகளிர் சுய உதவிக்குழு, மீனாட்சியாபுரம், 117/3, குருசாமி நாடார் தெரு, மீனாட்சியாபுரம் அஞ்சல், முகவூர் வழி, இராஜபாளையம் தாலுகா.
74.	109/2004	தேவர், நாயுடு, யாதவ், சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவடக்கத்தியம்மன் கோவில் பரிபாலன சபை - நாரணாபுரம் புதூர், நாரணாபுரம் புதூர், நாரணாபுரம் போஸ்ட், சிவகாசி கிழக்கு.
75.	110/2004	சிவகாசி ஒப்பந்தகாரர்கள் முன்னேற்ற சங்கம், சிவகாசி, சிவகாசி நகராட்சி வணிக வளாகம், சிவன்கோவில் அருகில், சிவகாசி.
76.	114/2004	ஸ்ரீ அன்னை பெண்கள் சுயஉதவிக்குழு, ராமுத்தேவன்பட்டி, ராமுத்தேவன்பட்டி, குண்டாயிருப்பு (அஞ்சல்), சிவகாசி தாலுகா, விருதுநகர் மாவட்டம்.

வ.எண். சங்கங்களின்  
பதிவு எண்  
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர்கள் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
77.	115/2004	ஆண்டாள்புரம் மகளிர் சுயஉதவிக்குழு, ஆண்டாள்புரம், ஆண்டாள்புரம், கே.ஆர்.நகர்(அஞ்சல்), இராஜபாளையம் தாலுகா.
78.	118/2004	தாசூர் கல்உடைக்கும் ஆண்கள் சுயஉதவிக்குழு, வேலாயுதபுரம், 4/273C, காலனி தெரு, வேலாயுதபுரம்.
79.	119/2004	அன்னை கல் உடைக்கும் மகளிர் சுயஉதவிக்குழு, வி.புதூர், வி.புதூர், கீழராஜகுலராமன் (அஞ்சல்), இராஜபாளையம் தாலுகா.
80.	121/2004	வள்ளுவர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம்-விருதுநகர், வள்ளுவன்நகர், மாத்திநாயக்கன்பட்டி ரோடு, தொழிற்பேட்டை (அஞ்சல்), விருதுநகர்-3.
81.	122/2004	District Different Able Persons Development Society (Ddds), 95, RR.Nagar, K.R.Nagar(Po) Rajapalayam Tk. - 626 108.
82.	123/2004	ஜானகி மகளிர் சுயஉதவிக்குழு, கொத்தங்குளம், தெற்குத் தெரு, கொத்தங்குளம், வைத்திலிங்கப்புரம் அஞ்சல், இராஜபாளையம் தாலுகா.
83.	124/2004	அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழு, மில் கிருஷ்ணாபுரம், K.R.நகர் (PO), இராஜபாளையம் தாலுகா.
84.	125/2004	சோலைக்குயில் மகளிர் மன்றம் - நொச்சிசூளம், அப்பையநாயக்கன்பட்டி போஸ்ட், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
85.	128/2004	விருதுநகர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், 121A, மங்காபுரம் கீழ்ப்பக்கம் தெற்கு தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
86.	129/2004	புல்வாய்ப்பட்டி கிராம மேம்பாட்டுச் சங்கம், புல்வாய்ப்பட்டி, சாத்தூர் வட்டம்.
87.	130/2004	ஓத்தையால் கிராம மேம்பாட்டுச் சங்கம், ஓத்தையால், சாத்தூர் வட்டம்.
88.	131/2004	என். வெங்கடேஸ்வரபுரம் கிராம மேம்பாட்டுச் சங்கம், என். வெங்கடேஸ்வரபுரம், என். சுப்பையாபுரம் (அஞ்சல்), சாத்தூர் வட்டம்.
89.	132/2004	ஓ.மேட்டுப்பட்டி கிராம மேம்பாட்டுச் சங்கம், ஓ.மேட்டுப்பட்டி, சாத்தூர் வட்டம்.
90.	133/2004	போத்திரெட்டியப்பட்டி கிராம மேம்பாட்டுச் சங்கம், போத்திரெட்டியப்பட்டி, கொல்லப்பட்டி (அஞ்சல்), சாத்தூர் வட்டம்.
91.	134/2004	சுப்பிரமணியாபுரம் கிராம மேம்பாட்டுச் சங்கம், சுப்பிரமணியாபுரம், முள்ளிச்செவல் (அஞ்சல்).
92.	135/2004	முள்ளிச்செவல் கிராம மேம்பாட்டுச் சங்கம், முள்ளிச்செவல், முள்ளிச்செவல் (அஞ்சல்).
93.	136/2004	சின்னகொல்லப்பட்டி கிராம மேம்பாட்டுச் சங்கம், சின்னகொல்லப்பட்டி, சாத்தூர் வட்டம்.
94.	137/2004	உப்பத்தூர் கிராம மேம்பாட்டுச் சங்கம், உப்பத்தூர், சாத்தூர் வட்டம்.
95.	138/2004	நள்ளி கிராம மேம்பாட்டுச் சங்கம், நள்ளி, நள்ளி (அஞ்சல்).
96.	139/2004	படந்தால் II கிராம மேம்பாட்டுச் சங்கம், படந்தால், சாத்தூர் வட்டம்.
97.	140/2004	படந்தால் I கிராம மேம்பாட்டுச் சங்கம், படந்தால், சாத்தூர் வட்டம்.
98.	141/2004	சிவகாமியாபுரம் கல் உடைக்கும் மகளிர் சுய உதவிக்குழு, சிவகாமியாபுரம், சிவகாமியாபுரம் போஸ்ட், இராஜபாளையம் தாலுகா,
99.	144/2004	வ.உ.சி.இளைஞர் பேரவை, அருப்புக்கோட்டை 25, வேல்முருகன் காலனி 1வது தெரு, அருப்புக்கோட்டை.
100.	145/2004	தன்னம்பிக்கை பொருளாதார மேம்பாட்டு மையம், சிவகாசி, 112C/20.பி.கே.என்.ரோடு, கணபதி காம்ப்ளக்ஸ், சிவகாசி.
101.	148/2004	ஒருங்கிணைந்த மக்கள் மேம்படுத்தும் சமூக சேவை சங்கம், அருப்புக்கோட்டை, 5/27,17,A. காமராஜ் நகர், பாலையம்பட்டி போஸ்ட், அருப்புக்கோட்டை.
102.	152/2004	Chatrapatty Rural Development Society, 768/15, வடக்கு தெரு, சத்திரப்பட்டி - 626 102.

வ.எண். சங்கங்களின்  
பதிவு எண்  
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர்கள் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
103.	153/2004	சிவஞானபுரம், வடமலைக்குறிச்சி, புல்லக்கோட்டை, பாவாலி கிராம மேம்பாட்டுச் சங்கம், ஊராட்சி அலுவலகம், சிவஞானபுரம், வடமலைக்குறிச்சி அஞ்சல்.
104.	154/2004	கரிசல்பட்டி கிராம மேம்பாட்டுச் சங்கம், கரிசல்பட்டி, கரிசல்பட்டி அஞ்சல், சாத்தூர் வட்டம்.
105.	155/2004	சின்னத்தம்பியாபுரம் கிராம மேம்பாட்டுச் சங்கம், சின்னத்தம்பியாபுரம், ஓடைப்பட்டி அஞ்சல், பெத்துரெட்டியப்பட்டி பஞ்சாயத்து, சாத்தூர் வட்டம்.
106.	156/2004	மனித தெய்வம் அம்மா அறிவுப்பாசறை, முகலூர், 29, காமாட்சியம்மன் கோவில் தெரு, முகலூர் - 626 111 இராஜபாளையம் வட்டம்.
107.	158/2007	செங்கோட்டை, எல்லிங்கநாயக்கன்பட்டி, மூளிப்பட்டி கிராம மேம்பாட்டு சங்கம், சின்னப்ப ரெட்டியப்பட்டி, செங்குன்றாபுரம் அஞ்சல், விருதுநகர் மாவட்டம் 626 103.
108.	159/2004	பி. குமாரலிங்கபுரம், குந்தலப்பட்டி, செங்குன்றாபுரம் கிராம மேம்பாட்டு சங்கம், வள்ளியூர், வள்ளியூர் அஞ்சல்.
109.	160/2004	கிருஷ்ணன்கோவில் அனைத்து வியாபாரிகள் சங்கம்- கிருஷ்ணன்கோவில், மதுரை மெயின் ரோடு, குன்னூர் தெற்கு போஸ்ட், கிருஷ்ணன் கோவில் - 626 190.
110.	162/2004	மக்கள் முன்னேற்ற இயக்கம், சிவகாசி. 4/531, காமராஜ்புரம் காலனி, சிவகாசி.
111.	163/2004	சிவகாசி மகாத்மா காந்திநகர் குடியிருப்போர் மற்றும் நில உரிமையாளர்கள் நலச்சங்கம், சிவகாசி, பிளாட் எண்.3, மகாத்மா காந்தி நகர், சிவகாசி.
112.	164/2004	ஓம் சக்தி மகளிர் சுயஉதவிக்குழு முத்துசாமிபுரம், 308/1, சாலியர் வடக்குத்தெரு, முத்துச்சாமிபுரம், முகலூர் - 626 111.
113.	165/2004	அன்னை இந்திரா மகளிர் சுய உதவிக்குழு சோலைசேரி, தெற்கு தெரு 3 வார்டு, சோலைசேரி, கிருஷ்ணபுரம் போஸ்ட், இராஜபாளையம்.
114.	166/2004	சாத்தூர் வட்டார பந்தல் மற்றும் கீற்று தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சாத்தூர், 137, பெருமாள் கோவில் வட ரத வீதி, சாத்தூர்.
115.	167/2004	அன்னை சத்யா தொண்டு நிறுவனம், மேட்டுப்பட்டி, சேத்தூர், மேட்டுப்பட்டி, இராஜபாளையம் தாலூக்கா.
116.	168/2004	திருவள்ளூர்வன் ஆட்டோ உரிமையாளர்கள் & ஓட்டுநர்கள் முன்னேற்றச்சங்கம், இராஜபாளையம், சேத்தூர், மேட்டுப்பட்டி, இராஜபாளையம் தாலூக்கா,
117.	169/2004	திருத்தங்கல் நகர் நல முன்னேற்ற சங்கம், திருத்தங்கல், ஏ2, பாண்டியநகர் அருகில், திருத்தங்கல்.
118.	171/2004	முத்துராமலிங்காபுரம் ரெட்டியார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட தர்மபரிபாலன சங்கம், 2/41, முத்துராமலிங்காபுரம், அருப்புக்கோட்டை தாலூக்கா,
119.	174/2004	ஸ்ரீ ஐயப்ப பக்த சபா விருதுநகர், 14, வாணிப பிள்ளையார் கோவில், மேலரதவீதி, விருதுநகர்.
120.	175/2004	விருதுநகர் விஸ்வகர்ம பாத்திர தொழிலாளர்கள் சங்கம் - விருதுநகர், 179, பொன்னாசாரி காம்பவுண்டு, விருதுநகர்.
121.	178/2004	பண்பாளர் எஸ். இ. முகம்மது இப்ராகிம், பெயிண்டர் அவர்கள் நினைவு பெயிண்டர்கள் முன்னேற்ற சங்கம், அருப்புக்கோட்டை, 62பி, நல்லூர் முஸ்லீம் வடக்குத்தெரு, அருப்புக்கோட்டை.
122.	179/2004	மயில் இளைஞர் சங்கம், மாயூர்நாதபுரம், 3/86, மாயூர்நாதபுரம், நென்மேனி அஞ்சல், சாத்தூர் வட்டம்.
123.	180/2004	தென்னக நுகர்வோர் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு இயக்கம், திருவில்லிபுத்தூர், 53, சின்னக்கடை பஜார், திருவில்லிபுத்தூர்.
124.	181/2004	நியூ தியாகி சொர்ணம்மாள் மேம்பாட்டு இயக்கம், சிவகாசி, 23D, கருப்பன் தெரு, ஜோதி லாட்ஜ் எதிர்புறம், சிவகாசி.
125.	182/2004	திருச்சுழி பெ. சீ. பெரியகருப்ப, அல்லிமுத்து, வடகசாமி, நாடார்கள் வகையறா சாரிட்டிபிள் டிரஸ்ட், 87/4, உள்கடை சந்து, மெயின்பஜார், திருச்சுழி - 626 129.

வ.எண். சங்கங்களின்  
பதிவு எண்  
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர்கள் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
126.	184/2004	பூனாச்சாமியார் மடம் நற்பணி மன்றம், இராஜபாளையம், 92B, லட்சுமியாபுரம் தெரு, துரைச்சாமியாபுரம், இராஜபாளையம்.
127.	186/2004	முத்து மாரியம்மாள் மகளிர் சுய உதவிக்குழு , முகவூர், 321/1, சாலியர் வடக்குத்தெரு, முத்துச்சாமியாபுரம், முகவூர் - 626 111.
128.	189/2004	சேதுபுரம் கிராம மேம்பாட்டுச் சங்கம், சேதுபுரம், திருச்சுழி வட்டம்.
129.	190/2004	ஆனைக்குளம் கிராம மேம்பாட்டுச் சங்கம், ஆனைக்குளம், திருச்சுழி வட்டம்.
130.	191/2004	ரெகுநாதமடை கிராம மேம்பாட்டுச் சங்கம், பெருநாதமடை, திருச்சுழி வட்டம்.
131.	197/2004	விருதுநகர் மாவட்ட வீட்டு மனை விற்பனையாளர்கள் சங்கம், சிவகாசி, 6A/19, சாஸ்தா பிளாசா காம்பளக்ஸ், காந்தி ரோடு, சிவகாசி.
132.	198/2004	புதிய பாரதம் ஆடவர் மன்றம் நெ.மேட்டுப்பட்டி, 2/63, அருப்புக்கோட்டை மெயின் ரோடு, நெ.மேட்டுப்பட்டி, சாத்தூர் வட்டம்.
133.	200/2004	முத்துராமலிங்கபுரம் கிராம மேம்பாட்டுச் சங்கம் (இருப்பு) ஆனைக்குளம், ஆனைக்குளம், திருச்சுழி வட்டம்.
134.	201/2004	Human Organisation Forpoor Empowerment, Aruppukottai, ராஜூவ் நகர், அருப்புக்கோட்டை.
135.	202/2004	இருக்கன்குடி நீர்த்தேக்கம் திட்டம் பராமரிப்பு மற்றும் மீன்வளர்ப்பு பொதுநல முன்னேற்றச்சங்கம், இருக்கன்குடி, இருக்கன்குடி, இருக்கன்குடி போஸ்ட்.
136.	203/2004	வளர்பிறை ஆண்கள் சுய உதவிக்குழு, கோட்டைப்பட்டி, 151, வடக்குத் தெரு, சிங்கம்மாள்புரம் கிராமம், கோட்டைப்பட்டி பஞ்சாயத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூக்கா.
137.	204/2004	சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், ராஜயோக தங்கக்காளியம்மாள் பக்தர்கள் சேவா சங்கம், தாணிப்பாறை, 4/444, பெரியகுளத்துப்பட்டி, எம்.புதுப்பட்டி அஞ்சல், சிவகாசி தாலூக்கா.
138.	207/2004	P.A.C. Ramasamy Raja Polytechnic College, Alumni Association, கே.ஆர்.நகர் போஸ்ட், இராஜபாளையம் - 626 108.
139.	210/2004	தெய்வீக திருமகள் பசும்பொன் தேவர் கல்வி வளர்ச்சி தொண்டு நிறுவனம், சாத்தூர், 164/1, தென்வடல் புதுத்தெரு, சாத்தூர்.
140.	211/2004	ஜஸ்வாயா சோசியல் சர்வீஸ், சிவகாசி, 49, சஞ்சனா காம்பளக்ஸ், வாட்டர் டேங்க் எதிர்புறம், சேர்மன் சண்முகம் ரோடு, சிவகாசி.
141.	212/2004	வாஹினி எஜுகேஷன் & எம்ப்ளாய்மெண்ட் டிரெயினிங் அஸோஸியேஷன், சிவகாசி, 49, போலீஸ் ஸ்டேசன் ரோடு, சிவகாசி.
142.	214/2004	சாத்தூர் மருத்துவர் சங்கம், 309, கே. வி. எஸ். காம்பளக்ஸ், சாத்தூர்.

விருதுநகர்.  
2019 செப்டம்பர் 4.

து. குணசேகரன்,  
சங்கங்களின் பதிவாளர் மற்றும்  
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).